

GKR'S INSTITUTE



✍ DAILY CURRENT AFFAIRS

✍ MONTHLY MAGAZINE

✍ TOPICWISE QUESTION

✍ WEEKLY CURRENT AFFAIRS

✍ ONE LINER FOR CURRENT AFFAIRS

✍ MONTHLY QUESTION AND ANSWER

20.08.2022

WEBSITE LINK : <https://gkrsinstitute.com/>

Telegram Link : <https://t.me/gkrsInstitute>

FACEBOOK LINK : <https://www.facebook.com/தமிழில்-பயில்வோம்-UPSC-102987411064022/>

முக்கிய தினங்கள்

1. 20.08.2022

- ❖ **சத்பவ்னா திவாஸ்** அல்லது **நல்லிணக்க தினம்**.
- ❖ இந்திய மக்கள் மற்றும் அனைத்து மதங்களுக்கிடையில் தேசிய ஒருமைப்பாடு, அமைதி, பாசம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது

மாநில செய்திகள்

1. விவசாயிகள் ஊரகத்தொழிலாளர்களுக்கான சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு

- ❖ **தமிழகம் முதலிடம்**
 - விவசாய தொழிலாளர்களுக்கான பணவீக்க மதிப்பு நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 1.301 புள்ளிகளாக இருந்தது.
 - ஹரிமாச்சலில் குறைந்தபட்சமாக 890 புள்ளிகளாக இருந்தது.
 - ஊரகத் தொழிலாளர்களுக்கான பணவீக்க மதிப்பில் 1.290 புள்ளிகளுடன் **தமிழகம் முதலிடத்திலும்**, 942 புள்ளிகளுடன் **ஹரிமாச்சல்** கடைசி இடத்திலும் இருந்தன.
 - விவசாய தொழிலாளர்களுக்கான பணவீக்கம் (சிபிஐ - ஏஎல்) 6.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 - இது கடந்த ஜூனில் 6.43 சதவீதமாக இருந்தது. ஊரகத்தொழிலாளர்களுக்கான பணவீக்கம் (சிபிஐ-ஆர்எல்) 6.82 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 - இது கடந்த ஜூனில் 6.76 சதவீதமாக இருந்தது.
 - கடந்த ஜூலை மாதத்தில் விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான ஒட்டுமொத்த பணவீக்க மதிப்பு 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1131 மற்றும் 1143 ஆக இருந்தது.

2. தமிழகம் மின்வாரியத்திற்கு விருது

- ❖ அதிக நிலக்கரி கையாண்டதற்காக, தமிழக மின்வாரியத்திற்கு, **ஒடிசா பாரதீப் துறைமுகம்** விருது வழங்கியுள்ளது.
- ❖ தமிழக மின்வாரியத்திற்கு, 4, 320 மெகாவாட்திறனில், 5 அனல் மின் நிலையங்கள் உள்ளன.
- ❖ பாரதீப்துறைமுக ஆணையம், **2021 - 22 ஆம் நிதி ஆண்டில், 'பெஸ்ட் எக்ஸ்போர்ட்டர்'** என்ற பிரிவின் கீழ் அதிக நிலக்கரியை கையாண்டதற்காக, தமிழக மின்வாரியத்திற்கு விருது வழங்கியுள்ளது.

3. வீரம் விவேகத்திற்கு அடையாளம்

- ❖ ஒண்டிவீரன் வீரத்துக்கும் விவேகத்துக்கும் அடையாளமாக விளங்கி, முதல் சுதந்திரத் தீயை மூட்டிய ஒண்டிவீரன், தன் 61 வது வயதில், 1771 ஆகஸ்ட் 20-ல் மறைந்தார்.
- ❖ அவரின் 251 வது நினைவு நாள் இன்று.
- ❖ **தபால் தலை வெளியீடு.**
 - இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியான ஒண்டிவீரனின் நினைவு தபால் தலையை வெளியிட மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் **அஸ்வினி வைஷ்ணவ்** ஒப்புதல் அளித்தார்.

- அதன்படி, **திருநெல்வேலியில், ஒண்டிவீரனின் நினைவு தபால் தலையை**, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் என்று வெளியிடுகிறார்.

மத்திய செய்திகள்

1. ஜல் ஜீவன் திட்டம்

- ❖ **கோவா** அரசின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டமானது கிராமப்புறங்களில் **100 %** நிறைவேற்றப்பட்டது.
- ❖ கடந்த மூன்று ஆண்டுகளில் **ஜல் ஜீவன் திட்டம்** மூலம் நாடு முழுவதும் உள்ள **ஏழு கோடி** கிராம குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.